

1. நிதிக்கூற்றுகள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மது வரித் திணைக்களத்தின் மதுவரி வெகுமதி நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து நிதியம் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கிணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையில் கணக்குகளை வைத்திருத்தல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்குரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, நிருவாகத்துடன் தொடர்புபட்ட தரப்பினர்களினால் வகிக்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக தாக்கம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதற்காக நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாக மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிதியம் தொடர்ந்தியங்குவது தொடர்பான அடிப்படையினை ஈடுபடுத்தும் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எனது முடிவுரைகளானது கணக்காய்வாளரின் அறிக்கைத் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளின் மீதான அடிப்படையிலானதாகும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்கல்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிதியம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும்
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5. நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமங்களிற்கமைய தயாரிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் பின்வரும் சந்தர்ப்பங்களில் அத்தகைய வேண்டுகையை பின்பற்றியிருக்கவில்லை.

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரைகள்
(i) மதுவரி வெகுமதி நிதியத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் குறிப்பு 2.1 இல் இது குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் சொல்லப்பட்ட நிதிக் கூற்றுக்கள் இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமங்களிற்கமைய தயாரிக்கப் பட்டதுடன் நிதியத்தின் நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 7 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு “அட்டுறு அடிப்படையில் உள்ளது என குறிப்பிடப் பட்டுள்ளது, 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான மதுவரி வெகுமதி நிதியத்தின் நிதிக் கூற்றுக்கள் காசு அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்தன.	மதுவரி சட்ட இல் 818 இன் 05 ஆம் பந்திக்கமைய நிதிக் கூற்றுக்களில் பெறுவனவுகளின் முறையை அடைவதற்கும் உண்மைத் தன்மையை அடைவதற்கும் வெளிப்படுத்தல்களை நியாயப் படுத்துவதற்கும் நிதியம் இயலக்கூடியதாக உள்ளது என உறுதிப்படுத்துவதற்குஇந்த கணக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது.	இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் பின்பற்றப்பட வேண்டும்.
	அத்துடன் மீளாய்வாண்டின் போது உள்ளபடியான பெறுவனவு வெளிப்படுத்தல்கள், தீர்ப்பனவு கட்டணம் மற்றும் உள்ளபடியான கொடுப்பனவுகள் மூலம் மதுவரி வெகுமதி நிதிய நிதிக்கூற்றுக்கள் பயன்படுத்துபவர்களிற்கு மிகவும் சிறந்த	

இதன்படி, நிதிச் செயலாற்றல் கூற்றின் வருமானத்தின் கீழ் ரூபா 87,866,396 ஆன நடுவர்தீர்ப்பு கட்டணம் மற்றும் ரூபா 55,874,888 ஆன பணப்பரிசுக் கொடுப்பனவு இனங்காணப்பட்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், ஆண்டின் பொது காசாக பெறப்பட்ட ரூபா 159,642,538 ஆன நடுவர்தீர்ப்பு கட்டணம் மற்றும் காசாக செலுத்தப்பட்ட ரூபா 36,860,836 ஆன பணப்பரிசு என்பன நடுவர்தீர்ப்பு பெறுவனவுகள் என்பன பரிசு கொடுப்பனவாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.

புரிதல் மற்றும் உயர்ந்த மட்ட புரிதல் என்பனவாக உள்ளது.

- (ii) 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான மதுவரி வெகுமதி நிதியத்தின் நிதி நிலைமக்கூற்று பெறவேண்டிய நடுவர் தீர்ப்பு கட்டணம் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை. அத்துடன் மதுவரி திணைக்களம் ஒவ்வொரு ஆண்டிற்காகவும் குறிப்பிடப்பட்ட நடுவர் தீர்ப்பு கட்டணத்திலிருந்து காசாக பெறப்பட்ட தொகை சரியாக இனங்காண்பதற்கு சிறந்த முறையை கொண்டிருக்கவில்லை.
- எதிர்பார்க்கப்படும் தீர்ப்புக் கட்டணத்தின் கணக்கீடு மதுவரி நிதியத்தின் நோக்கங்களை அடைவதிலும் நிதிக்கூற்றுக்களில் அவற்றினை வெளிப்படுத்தவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் உண்மையாக பெறுவனவு மட்டு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் பின்பற்றப்பட வேண்டும்.
- (iii) 2024 ஆம் ஆண்டு அல்லது முன்னைய ஆண்டில் இனங்காணப்பட்ட செலுத்த வேண்டியவை பணப் பரிசின் பெறுமதி 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 26,873,465 ஆக இருந்ததுடன் அந்த பெறுமதி 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு நிதி நிலைமக் கூற்றில் செலுத்த வேண்டிய பணப் பரிசாக கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.
- மதுவரி வெகுமதி நிதியம் தாபிக்கப்பட்ட நோக்கங்களிற்களை அடைவதற்கு கிரய கணக்கீட்டு முறைமை பின்பற்றப்பட்டிருந்தது. கணக்காய்வில் குறிப்பிடப்பட்ட நேரற்ற முறை அடிப்படையில் நிதிக்கூற்றுக்களை வெளிப்படுத்தவதன் மூலம் வெகுமதி நிதிய நடவடிக்கைகளின் மகாமைத்தவம் மற்றும் வெளிப்படுத்தல்கள் எல்லையற்று இருந்தது. கணக்காய்வில் குறிப்பிடப்பட்டவாறு அறிமுகப்படுத்தப்படுகின்ற பெறிய மற்றும் கட்டிட தொகுதி கணக்கீட்டு முறைமை மேலதிக நிதிக் கிரயம், மனிதவள கிரயம் ஏற்படும் மற்றும் மிகவும் சிறந்த மற்றும் புரிந்துணர்வு வழியில் கணக்கீட்டு முறைமையை சமர்ப்பிப்பதற்கு தவறியிருந்தது. ஆகவே, இலகுவான முறை நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பதற்கும் ஆவணங்கள் மற்றும் கணக்கீட்டு தகவல்களை பேணுவதற்கும் பின்பற்றப்பட்டிருந்தது.
- இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் பின்பற்றப்பட வேண்டும்.

1.5.2 ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் மாதிரிப் பரிசோதனையின் போது பின்வரும் குறைபாடுகள் வெளிப்பட்டது.

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரைகள்
(i) திரண்ட பெறுமான தேய்வின் முற்கொண்டுவரும் பெறுமதி (கிரயம்) மற்றும் ஆதனம் பொறி மற்றும் உபகரணங்களின் தேறிய முற்கொண்டுவரும் பெறுமதி இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் - 07 இன் 86 ஆம் பந்திக்கமைய சொத்துக்களின் பட்டியலில் வெளிப்படுத்தப்பட வேண்டிய போதிலும், ரூபா 96,364,434 பெறுமதியான ஆதனம் பொறி மற்றும் உபகரணங்களின் முற்கொண்டுவரும் தேறிய பெறுமதி மாத்திரம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டு இறுதியில் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் மொத்த முற்கொண்டுவரும் பெறுமதி ரூபா 202,144,484 ஆக இருந்தது.	அவதானிப்புகள் திருத்தப்பட்டன. 2025 ஆம் ஆண்டிற்காக மதுவரி வெகுமதி நிதியம் தொடர்பில் இறுதி கணக்குக்களை திருத்துவதற்கு உரிய உத்தியோகத்தர்களிற்கு உரிய அறிவுறுத்தல் மற்றும் வழிநடத்தலை வழங்கப்பட்டிருந்தது.	இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் பின்பற்றப்பட வேண்டும்.
(ii) மதுவரி வெகுமதி நிதியத்தின் நிதி நிலமைக்கூற்றில் குறிப்பிடப்பட்ட மூன்று சொத்து வகுதிகள் தொடர்பில் மீளாய்வாண்டின் இறுதி சொத்து மீதி ரூபா 780,167 இற்கும் அதிகமாக இருந்ததுடன் ஆண்டிற்கான பெறுமானத் தேய்வு செலவு ரூபா 260,091 இற்கு அதிகமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டிற்காக பெறுமானத் தேய்வு ஒதுக்க நிதியத்திற்கு ரூபா 260,091 கூடுதலாக அனுப்பப்பட்டிருந்தது.	கணக்காய்வு அவதானிப்புகள் மீது உடன்படுகின்றோம் மற்றும் அடுத்த ஆண்டு நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கக்கையில் நிதிக் கூற்றுக்களை திருத்துவதற்கு உரிய உத்தியோகத்தர்களிற்கு உரிய அறிவுறுத்தல் மற்றும் வழிநடத்தலை வழங்கப்பட்டிருந்தது.	சொத்துப் பட்டியலின் மொத்தம் சரியாக கணிப்பீடு செய்யப்படடு நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
(iii) 2023 ஆம் ஆண்டில் பெறுமானத்தேய்வு செய்யப்பட்டிருந்த ரூபா 109,659 ஆன சொத்து மீளாய்வாண்டில் சொத்தக்கள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருந்ததுடன் அவற்றின் மீது ரூபா 1,394 ஆன தொகை பெறுமானத்தேய்வு செய்யப்பட்டிருந்தது.	அவதானிப்புகள் திருத்தப்பட்டன. 2025 ஆம் ஆண்டிற்காக மதுவரி வெகுமதி நிதியம் தொடர்பில் இறுதி கணக்குக்களை திருத்துவதற்கு உரிய உத்தியோகத்தர்களிற்கு உரிய அறிவுறுத்தல் மற்றும் வழிநடத்தலை வழங்கப்பட்டிருந்தது.	நிதிக்கூற்றுக்கள் தொடர்புபட்ட சொத்துக்கள் பட்டியல் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.

1.5.3 வைப்புக்கள் மீதி

வைப்பு மீதிகள் தொடர்பில் நடாத்தப்பட்ட மாதிரி பரிசோதனையின் போது பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டது.

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரைகள்
கைத்தொழில் குற்ற உரிய உத்தியோகத்தர்கள் நிதிப்பிரமாண அறிக்கைக்காக 2001 முதல் கணக்காய்வு அவதானிப்புகளுடன் அறிவுறுத்தல்கள் 2023 ஆம் ஆண்டிற்காக உடன்படுவதற்கு அறிவுறுத்தப் பின்பற்றப்பட வேண்டும். வைப்புச் செய்யப்பட்ட ரூபா பட்டிருந்ததுடன் எதிர்காலத்தில் மதுவரி வெகுமதி நிதியத்திற்கு பிணை வைப்புக்களை இனங்கண்டு செலவு வைப்புக்கள் மீதி நிதியத்தின் வைக்கப்படும். நிதிப் பிரமாணங்கள் 570 நிதிக் கூற்றுக்களில் மற்றும் 571 இற்கமைய உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இனங்காணப்பட்ட மற்றும் இனங்காண வேண்டிய பிணை வைப்பு மீதிகளின் தீர்ப்பனவு ஐயத்திற்கிடமாக உள்ளது.		

1.6 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களின் ஏற்பாடுகளுடன் பின்வரும் இணங்காமை சந்தர்ப்பங்கள் உள்ளன.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்க ளிற்கான தொடர்பு	இணங்காமை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரைகள்
1999 இன் 08 ஆம் இலக்க புகையிலை மதுவரி அதிகாரச் சட்டத்தின் 17 (அ) I மற்றும் II ஆம் பிரிவு	புகையிலை வெகுமதி நிதியம் தாபிக்கப்பட வேண்டியிருந்ததுடன் புகையிலை அதிகாரச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சிகரட் தண்டப்பணங்களின் 25 சதவீதத்தை பயன்படுத்தி பேணப்பட்டிருந்தது. மீளாய்வாண்டு இறுதிவரை 1999 இன் 08 ஆம் இலக்க புகையிலை வரி அதிகாரச் சட்டத்தின் உருவாக்கப்பட்ட திகதயிலிருந்து அத்தகைய நிதியம் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன் வருடாந் புகையிலை வெகுமதி நிதியத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபா 25,427,350 ஆக காட்டப்பட்டிருந்ததுடன் புகையிலை வெகுமதி நிதியத்தின் நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் புகையிலை வெகுமதி நிதியத்திற்கு செலுத்த வேண்டியதாக மதுவரி வெகுமதி நிதியத்தின் நிதி நிலமைக் கூற்றில் நீண்ட காலப் பொறுப்பாக காட்டப்பட்டிருந்தது.	புகையிலை மதுவரி நிதியம் தாபிப்பதற்கான பரிந்துரை 2025.03.07 இல் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. முறையான அனுமதி பெற்ற பின்னர் புகையிலை நிதியம் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	1999 இன் 08 ஆம் இலக்க புகையிலை மதுவரி அதிகாரச் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான சேமலாப செயற்பாட்டு விளைவுகள் ரூபா 87,408,658 ஆக மிகையாக இருந்ததுடன் நேரொத்த முன்னைய ஆண்டிற்கான நேரொத்த மிகை ரூபா 36,968,594 ஆகும் இதன்படி, நிதிசார் விளைவுகளின் ரூபா 50,440,064 தொகையான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. ஆதலால், முன்னைய அண்டுடன் ஒப்பிடப்பட்டு நிதியத்தின் நிதிசார் விளைவுகள் நிதிசார் விளைவுகளில் அதிகரிப்பு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் பொது ரூபா 52,605,058 அல்லது 62 சதவீதம் பரிசு கொடுப்பனவுகளின் வீழ்ச்சியே பிரதான காரணமாக இருந்தது.

2.2 தேறிய சொத்துக்கள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரைகள்
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நிதியத்தின் நிதிச் செயலாற்றலில் வீழ்ச்சி தொடர்புபட்ட மீளாய்வாண்டு மற்றும் முன்னைய 4 ஆண்டுகளிற்கான மதுவரி வெகுமதி நிதியத்தின் தேறிய சொத்துக்களின் ஒப்பீடு அந்த ஆண்டுகளில் தேறிய சொத்துக்களில் படிப்படியான மற்றும் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி விளைந்தது. முன்னைய இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி வீதங்களுடன் ஒப்பிடும் போது 2022 இலிருந்து தேறிய சொத்துக்கள் சீராக வளர்ச்சியடைந்திருந்தது இது 12 சதவீதம் மற்றும் 26 சதவீதமாக இருக்கின்றன.	அவதானிப்புகளை ஏற்கொள்கின்றேன்	நிதியத்தின் ஆரம்ப நொக்கங்களை அடைவதற்கு முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.

2.3 வருமான சேகரிப்பிலுள்ள முன்னேற்றம்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரைகள்
முன்னைய ஆண்டின் போது கைத்தொழில் குற்றங்களிற்காக விதிக்கப்பட்ட தீர்ப்பனவு கட்டணங்கள் ரூபா 145,361,398 ஆக இருந்ததுடன் இது மீளாய்வாண்டின் போது ரூபா 57,495,002 இலிருந்து ரூபா 87,866,396 இற்கு குறைவடைந்திருந்தது.	அவதானிப்புகளை ஏற்கொள்கின்றேன்	சோதனைகளில் தரத்தின் முன்னேற்றத்தை அடைவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 கைத்தொழில் குற்றப் பிடிப்பு பரிசோதனை

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரைகள்
கைத்தொழில் குற்ற இலக்கு கூட்டங்களில் முன்னேற்ற ஏற்கொள்கின்றேன்	அவதானிப்புகளை ஏற்கொள்கின்றேன்	அளவு மற்றும் தரம் இரண்டின்

பரீட்சிப்பில் அதிகளவான மதுபான
நிலையங்கள் 2024 ஆம்
ஆண்டிற்காக இலக்கிடப்பட்ட
எல்லையை விஞ்சி குற்றப்
புத்தகங்கள் செய்யப்பட்டது.
அதேநேரம் 12 மதுபாண
நிலையங்களின் கூட்ட
இலக்குகளின் முன்னேற்றம்
இலக்கிடப்பட்ட குற்றப்
புத்தகங்களை விட குறைவாக
இருந்தது. அதில் 03 மதுபாண
மதுபாணங்களின் முன்னேற்றம் 25
சதவீதத்திற்கும் 75 சதவீதத்திற்கும்
இடையில் இருந்தது

இலக்கிடப்பட்ட
தவறுகளை
அடைவதற்கு கவனம்
செலுத்த வேண்டும்.

4. உள்ளக கணக்காய்வு

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

கணக்காய்வு அவதானிப்பு
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய
கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின்
40(3) ஆம் பிரிவிற்கமைய
மீளாய்வாண்டின் போது மதுவரி
வெகுமதி நிதியத்தின்
நடவடிக்கைகள் மீது உள்ளக
கணக்காய்வு
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

**கணக்கீட்டு உத்தியோகத்தரின்
கருத்துரை**

அவதானிப்புகளை
ஏற்கொள்கின்றேன்

பரிந்துரைகள்

நிதியத்தின்
செய்பாடுகள்
தொடர்பில் உள்ளக
கணக்காய்வுகள்
மேற்கொள்ளப்பட
வேண்டும்.